

## செழிக்க வைக்கும் செடி முருங்கை



கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதியில் செடிமுருங்கை சாகுபடி செய்து வருகிறார் ரவி.எங்க பகுதியில் முருங்கைதான் பிரதானப் பயிர் ஆரம்பத்துல மரமுருங்கைதான் இந்தப் பக்கம் முழுசும் இருக்கும். அதைவிட அதிக மகசூல் கொடுக்குற வீரிய ஒட்டுரக செடிமுருங்கை வந்த பின்னாடி, எல்லாரும் அதுக்க மாறிட்டாங்க. ஆனாலும் மரமுருங்கையோட சுவைக்காக அங்கங்க கொஞ்சம் கொஞ்சம் விட்டு வெச்சுருக்காங்க. அது மாதிரி நானும் அம்பது மரங்களை வெச்சுருக்கேன்” என்ற ரவி, அதைப் பற்றி சிலாகித்தார். எனக்கு, கிணத்துப் பாசனத்தோட நாலரை ஏக்கருக்கும் கொஞ்சம் கூடுதலா நிலமிருக்கு. பருவத்துகேத்த வெள்ளாமை வெச்சு எடுத்துக்குவேன். ஆரம்பத்துல ரசாயன விவசாயம்தான் செஞ்சுக்கிட்டுருந்தேன்.

நாலு வருஷத்துக்கு முன்ன வேளாண் துறை அதிகாரி பாலகிருஷ்ணன் தான் என்னை இயற்கை விவசாயத்துக்கு மாத்தினார். அது தொடர்பான கூட்டங்களுக்குக் கூட்டிட்டுப் போய், நிறைய விஷயங்களை நான் கத்துக்கறதுக்கு காரணமா இருந்தார். அதுக்கப்பறம் மூணு வருஷமா முழுக்க இயற்கை வழியில் தான் என்னோட விவசாயம் நடக்குது.

### சாகுபடி முறை

நல்ல செம்மண் நிலத்தில் ஒரு ஏக்கர்ல கரும்பும், அரை ஏக்கர்ல செடி முருங்கை போட்டேன். முருங்கை, செம்மண்ணில் நன்கு வளரும். இதற்கு கார்த்திகைப் பட்டம் ஏற்றது. நிலத்தைத் தேர்வு செய்தவுடன் 2 டிப்பர் தொழுவும், 1 டன் கோழிக்குப்பை ஆகியவற்றைக் கொட்டி இறைத்து, இரண்டு உழவு ஓட்ட வேண்டும். பிறகு, ஐந்து அடி இடைவெளியில் சொட்டுநீர்ப் பாசனம் தயார் செய்து கொள்ள வேண்டும். செடிக்கு செடி ஆறடி, வரிசைக்கு வரிசை பத்தடி இடைவெளி இருக்குமாறு மண்வெட்டியால் லேசாக சுரண்டி அதில் விதையை இட்டு மூட வேண்டும்.கொஞ்சம் விதைகளை நாற்றுப் பையில் போட்டு பூவாளியில் தண்ணீர்விட்டு தனியாகப் பராமரித்து வர வேண்டும். அரை ஏக்கருக்கு 250 கிராம் விதைகள் தேவைப்படும். 8-ம் நாள் விதைகள் முளைத்து வரும். அந்த சமயத்தில் எங்காவது விதைகள் முளைக்காமல் இருந்தால், தனியாக பராமரித்து வரும் நாற்றுகளில் இருந்து எடுத்து நடவு செய்துவிட வேண்டும். விதைகள் முளைத்து வரும் வரை அதிக தண்ணீர் கொடுக்க வேண்டும்.

அதன் பறகு, வாரம் இருமுறை தண்ணீர் விட்டால் போதும்.20-ம் நாளுக்கு மேல், செடிகள் அரையடி உயரம் வளர்ந்திருக்கும். இதை சரியாக கவனித்து, அனைத்துக் கொழுந்துகளையும் கிள்ளிவிட வேண்டும். அப்போதுதான் பக்கவாட்டில் போத்துகள் தழைத்து வரும். 30-ம் நாளுக்கு மெல் ஒரு தடவை கொழுந்து

கிள்ள வேண்டும். அதிகமாகக் களைகள் மண்டினால் மட்டும் களை எடுத்தால் போதும். லேசான களைகள் என்றால், எடுக்கத் தேவையில்லை.செடிகளை ஆறு அல்லது ஏழு அடிக்கு மேல் வளர விடாமல், கவாத்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.இயற்கை விவசாயம் என்பதால் நாள்கணக்கில் அட்டவணை வைத்தெல்லாம் உரங்கள் இடத் தேவையில்லை. செடியில் ஏதாவது ஊட்டம் குறைந்தால் மட்டும் தொழுவுரம் அல்லது கோழிக்குப்பை இடலாம். தொடர்ந்து கோழுத்திரத்தை மட்டும் சொட்டுநீரோடு கலந்து விட்டால், காய்கள் நல்ல கரும்பச்சை நிறத்தில் வரும்.

பூச்சித் தாக்குதல் வந்தால் மட்டும், பூச்சிவிரட்டி தயார் செய்து தெளித்துக் கொள்ளலாம். இலைகள் மஞ்சள் வண்ணத்துக்கு மாறினால்,அந்த இலைகளை மட்டும் கழித்து விட்டு, 300 மில்லி பஞ்சகவ்யாவை பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால், சரியாகிவிடும். 90-ம் நாளுக்கு மேல் பூ எடுத்து, 120-ம் நாளுக்கு மேல் அறுவடைக்குத் தயாராகி விடும். காய்களின் இருப்பைப் பொருத்து வாரம் ஒரு முறை அல்லது இரு முறை அறுவடை செய்யலாம். ஆனால், காய்கள் முற்றுவதற்குள் அறுவடை செய்ய வேண்டும் என்பது தான் முக்கியமானது. தொடர்ந்து கவாத்து மட்டும் செய்து கொண்டு, தேவைப்படும் பொழுது ஊட்டங்கள் கொடுத்து வந்தால்.. மூன்று வருடங்கள் வரை அறுவடை செய்யலாம்.ஆரம்பத்தில் ஓர் அறுவடைக்கு 100 முதல் 150 கிலோ வரை காய்கள் கிடைக்கும்.

போகப் போக அதிகரிக்கும். அதிக பனிப்பொழிவு, அடைமழைக்காலங்கள் தவிர, ஆண்டு முழுவதும் காய் வரத்து இருந்து கொண்டே இருக்கும். முதல் ஆண்டில் எட்டு டன் மகசூல் கிடைக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் தலா பத்து டன்னுக்கு மேல் மகசூல் கிடைக்கும்.பக்கத்துல இருக்குற மூலனூர் சந்தையில்தான் காய்களை வித்துக்கிட்டு இருக்கேன். 25 காய்களா வெச்சு வெச்சுக் கட்டிதான் சந்தைக்கு எடுத்துக்கிட்டுப் போவோம். ஜீன் மாசத்துல ஒரு கட்டு நூறு ரூபா வரைக்கும்கூட விலை போச்சு. ஜீலை மாச ஆரம்பத்துல ஒரு கட்டு இருபத்தஞ்சு ரூபாய்க்குதான் போயிகிட்டிருக்கு. வழக்கமா முகூர்த்த நாள், பண்டிகைகளை ஒட்டி நல்ல விலை கிடைக்கும். மத்த நாட்கள்ல இறங்கிடும். எப்படிப் பார்த்தாலும் சராசரியா கிலோவுக்கு பதினஞ்சு ரூபா கண்டிப்பா கிடைக்கும்.